



ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය

අති විශේෂ

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை

அதி விசேஷமானது

අංක 2239/52 - 2021 අගෝස්තු මස 06 වැන සිකුරාදා - 2021.08.06

2239/52 ஆம் இலக்கம் - 2021 ஆம் ஆண்டு ஒகத்து மாதம் 06 ஆந் திகதி வெள்ளிக்கிழமை

(අරසාங்கத்தின் அதிகாரத்துடன் பிரசுரிக்கப்பட்டது)

பகுதி I : தொகுதி (I) - பொது

இலங்கை மத்திய வங்கியின் அறிவித்தல்கள்

நாணய விதிச் சட்டம்

நாணய விதிச் சட்டத்தின் பிரிவு 32(உ) இன் கீழ் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினால் (நாணயச் சபை) வழங்கப்பட்ட ஒழுங்குவிதிகள், (அத்தியாயம் 422).

பேராசிரியர் டபிள்யு. டி. லக்ஷ்மன்,
தவிசாளர்,
நாணயச் சபை.

கொழும்பு,
2021, ஒகத்து 06.

இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத் தன்மை உதவித் திட்ட ஒழுங்குவிதிகள்

- | | |
|---|--|
| 1. எடுத்துக்காட்டல் | 1.1 இவ்வொழுங்குவிதிகள், “2021ஆம் ஆண்டின் 02ஆம் இலக்க இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை உதவித் திட்ட ஒழுங்குவிதிகள்” என எடுத்துக்காட்டப்படுதல் வேண்டும். |
| 2. திட்டத்தின் குறிக்கோளும் செயற்படுத்தும் ஏற்பாடுகளும் | 2.1 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தின் 5ஆம் பிரிவின் நியதிகளின் பிரகாரம், அத்தகைய சட்டத்தின் மூலம் அதிகாரமளிக்கப்பட்ட நடவடிக்கையினால் (அ) பொருளாதார மற்றும் விலை உறுதிப்பாடு, மற்றும் (ஆ) நிதியியல் முறைமையின் உறுதிப்பாடு ஆகிய இரு குறிக்கோள்களை இயலுமானவரை பாதுகாக்கும் கடமை இலங்கை மத்திய வங்கிக்குப் பொறுப்பளிக்கப்பட்டுள்ளது. |



- 2.2 நாணய விதிச் சட்டத்தின் 32(அ) முதல் 32(உ) வரையான பிரிவுகளின் நியதிகளின் பிரகாரம், மத்திய வங்கி காலத்திற்குகாலம் நாணயச் சபையினால் நிர்ணயிக்கப்பட்டவாறு, வங்கித்தொழில் நிறுவனங்களால் வைத்திருக்கப்படும் வைப்புக்களிற்கான காப்புறுதித் திட்டமொன்றினை நிறுவலாம், பராமரிக்கலாம், நிர்வகிக்கலாம் மற்றும் கட்டுப்படுத்தலாம்.
- 2.3 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் 46(1) மற்றும் 76(இ) பிரிவுகளின் நியதிகளின் பிரகாரம், வங்கித்தொழில் முறைமையின் ஆற்றல்வாய்ந்த தன்மையை உறுதிசெய்யும் பொருட்டு அத்தகைய வங்கியில் ஏதேனும் தொழில்நோக்கினை கொண்டு நடத்தப்பட வேண்டிய விதம் தொடர்பில் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளுக்கும் உரிமம்பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கிகளுக்கும் பணிப்புரைகளை வழங்குவதற்கான அதிகாரம் நாணயச் சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.
- 2.4 2011 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் 38, 39 மற்றும் 41 ஆம் பிரிவுகளின் நியதிகளின் பிரகாரம், உரிமம்பெற்ற நிதிச் சம்பனிகளால் வைத்திருக்கப்படும் வைப்புக்களின் காப்புறுதிக்கான திட்டமொன்றினை நாணயச் சபை செயற்படுத்தலாம் என்பதுடன் நாணயச் சபையினால் அதிகாரமளிக்கப்பட்ட திட்டமொன்றின் கீழ் அல்லது நிறுவனக் கூட்டொன்றின் கீழ் அவர்களது வைப்பு பொறுப்புக்களை காப்பீடு செய்வதற்கு அத்தகைய நிதிச்சம்பனிகளை கோரலாம்.
- 2.5 அதன் பிரகாரம், நாட்டின் ஒட்டுமொத்த நிதியியல் முறைமையின் உறுதிப்பாட்டின் மீதான கரிசனையினால் இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை உதவித் திட்டம் நிறுவப்பட்டுள்ளது (இதனகத்துப் பின்னர் 'திட்டம்' எனக் குறிப்பிடு செய்யப்படும்). நிதியியல் முறைமையின் மீதான பொது நம்பிக்கையை நிலைநிறுத்தும் நோக்கில் அங்கத்துவ நிறுவனமொன்று தோல்வியுறும் சந்தர்ப்பத்தில் சிறிய வைப்பாளர்களைப் பாதுகாப்பதற்கான பொறிமுறையொன்றினை இது எடுத்துரைக்கும்.
3. திட்டத்தின் தலைப்பும் நடைமுறைக்குவரும் திகதியும் 3.1 இத்திட்டம் "இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை உதவித் திட்டம்" எனத் தலைப்பிடப்பட வேண்டும்.
- 3.2 இவ்வொழுங்குவிதிகளின் கீழ் திட்டமானது 2021, ஓகத்து 6 ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
4. திட்டத்தினால் ஆளப் படும் அங்கத்துவ நிறுவனங்கள் 4.1 ஒவ்வொரு உரிமம்பெற்ற வங்கியும் மற்றும் உரிமம்பெற்ற நிதிச்சம்பனியும் இத்திட்டத்தின் அங்கத்துவராக இருத்தல் வேண்டும் (இவ்வொழுங்குவிதிகளில் "அங்கத்துவ நிறுவனம்" எனக் குறிப்பிடு செய்யப்படும்).
5. காப்பீடு செய்வதற்கு தகுதிவாய்ந்த வைப்புக்கள் 5.1 காப்பீடு செய்வதற்கு தகுதிவாய்ந்த வைப்புக்களானது, அங்கத்துவ நிறுவனங்களினுடைய கேள்வி, காலம் மற்றும் சேமிப்பு மற்றும் பொறுப்பு வைப்புச்சான்றிதழ்கள், 2012.01.01 இற்கு முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட வியாபார மறுசீரமைப்பு திட்டங்களின் பகுதியொன்றாக 2010 மற்றும் 2011 இல் நாணயச் சபையின் பணிப்புரைகளின் கீழ் பங்குரிமை மூலதனமாக மாற்றப்பட்ட வைப்புக்களின் ஆரம்ப வைப்பாளர்களாகவிருந்து பின்னர் பங்குதாரரானவர்களின் பங்குகளின் பெறுமதி போன்றவற்றை உள்ளடக்க வேண்டும் என்பதுடன் எந்தவொரு வாக்குறுதிப் பத்திரம், கலப்பு பங்குரிமை மூலதனம் மற்றும் நாணயச் சபையினால் நிர்ணயிக்கப்பட்டதன் பிரகாரம் வேறு படுகடன் சாதனம் உள்ளிட்ட அனைத்துக் படுகடன் சாதனங்களும் உள்ளடக்கப்படாதிருத்தல் வேண்டும்.

இந்நோக்கத்திற்காக, பங்குரிமை மூலதனமாக மாற்றப்பட்ட வைப்புக்களின் உடமையாளர்களான பங்குதாரர்களின் பங்குகளின் பெறுமதி, பங்குகளாக மாற்றப்பட்டிருந்த வைப்பு/வைப்புக்களின் பெறுமதியாகயிருத்தல் வேண்டும்.

5.2 பின்வரும் வைப்புப் பொறுப்புக்கள் திட்டத்திலிருந்து உள்ளடக்கப்படாதிருத்தல் வேண்டும்:

- அங்கத்துவ நிறுவனங்களிற்கான வைப்புப் பொறுப்புக்கள்,
- உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளுக்கான சம்பனி ஆளுகை தொடர்பான 2007 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டப் பணிப்புரை, உரிமம்பெற்ற சிறப்பியல்பு

(இ) அதன் வைப்பாளர்கள் மற்றும் பிற கடன் வழங்குநர்கள் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு வலுவற்ற, முறையற்ற, நேர்மையற்ற, வஞ்சகமான அல்லது மோசடியான நிதியியல் நடத்தை அல்லது நடத்தைகளைப் பின்பற்றாதல் ஊடாக அங்கத்துவ நிறுவனத்தின் தொழில் நடவடிக்கைகளை அல்லது முகாமைத்துவத்தை நடாத்திச் செல்வதில் தொடர்புபட்டிருக்கின்ற அல்லது ஈடுபட்ட அல்லது ஈடுபடுகின்ற அல்லது பொறுப்பாக இருப்பதன் காரணமாக ஏதேனும் அங்கத்துவ நிறுவனத்தின் எந்தவொரு பணிப்பாளரும், பணிப்பாளர்களும், அல்லது எந்தவொரு முக்கிய முகாமைத்துவ ஆளணியினரும் திட்டத்தின் கீழான ஏதாவது நலனைப் பெறுவதற்கு உரிமையற்றிருக்கின்றார் அல்லது உரிமையற்றிருக்கின்றார்கள் என்று கிடைக்கக்கூடிய விடயங்களில் திருப்திப்படுவதன் மீது நாணயச் சபை அதன் சொந்த இணக்கத்தைத் கீர்மானிக்கின்றவிடத்து,

ஒன்றில் தனிப்பட்டவகையில் அல்லது கூட்டாக, அந்தந்த அங்கத்துவ நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர்கள் அல்லது முக்கிய முகாமைத்துவ ஆளணியினரால் ஏதேனும் வேறு எந்த தரப்பினருடன் பேணப்படும் வைப்புப் பொறுப்புக்களாகும்.

(iv) வங்கித்தொழில் சட்டத்தின் பிரகாரம், சைவரிடப்பட்ட சொத்தின் கருத்திற்குள் வரும் வைப்புக்கள், நாணய சபையால் வழங்கப்பட்ட தொடர்புடைய பணிப்புரைகளின் அடிப்படையில் இலங்கை மத்திய வங்கிக்கு மாற்றப்பட்டுள்ள தொகைகள்.

(v) நிதித் தொழில் சட்டத்தின் நியதிகளில் செயற்படா வைப்புக்கள், நாணயச் சபையால் வழங்கப்பட்ட தொடர்புடைய பணிப்புரைகளின் நியதிகளில் இலங்கை மத்திய வங்கிக்கு மாற்றப்பட்டுள்ள தொகைகள்.

5.3 வெளிநாட்டு நாணய வைப்புப் பொறுப்புக்கள் விடயத்தில், இலங்கை மத்திய வங்கியின் பன்னாட்டுத் தொழிற்பாடுகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட நாளாந்த குறிகாட்டல் செலாவணி வீதம் வெளிநாட்டு நாணயப் பொறுப்புக்களை உள்நாட்டு நாணயமாக மாற்றியமைக்க பயன்படுத்தல் வேண்டும்.

5.4 தகைமையுடைய அனைத்து வைப்புக்களும் அங்கத்துவ நிறுவனங்களால் காப்பீடு செய்யப்படல் வேண்டும்.

6. காப்பீடு செய்யப்பட்ட வைப்புக்கள் மீது அறவிடப்பட வேண்டிய கட்டுப்பணம்

6.1 ஒவ்வொரு அங்கத்துவ நிறுவனமும் மேலே ஒழுங்குவிதி 5.2 இல் குறிப்பிடப்பட்ட நாணயச் சபையினால் காலத்திற்கு காலம் நிர்ணயிக்கப்பட்டவாறான காலாண்டின் இறுதியிலுள்ளவாறான வைப்புக்கள் தவிர, ஏதேனும் அட்டுற வட்டி உள்ளடங்கலாக மொத்த வைப்புத்தொகையின் மீது கணிக்கப்பட்ட கட்டுப்பணம் ஒன்றினை 7 ஆம் ஒழுங்குவிதியில் குறிப்பிடப்பட்ட இலங்கை வைப்பு காப்புறுதி மற்றும் திரவத்தன்மை உதவி நிதியத்துக்கு காலாண்டின்/மாதத்தின் இறுதியில் செலுத்தப்படல் வேண்டும்.

6.2 கட்டுப்பணக் கணிப்பு மறுஅறிவித்தல் வரும்வரையில் பின்வருமாறு செல்லுபடியாதல் வேண்டும்:

(i) வங்கி மேற்பார்வைப் பணிப்பாளரால் ஏற்றுக்கொள்ளப்பட்டவாறு அதன் கணக்காய்வு செய்யப்பட்ட கணக்குகளின் உடனடியாக முன்வருகின்ற நேர் முந்தைய நிதியாண்டின் இறுதியில் 14 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட மூலதன போதுமை விகிதத்தைப் பேணுகின்ற உரிமம்பெற்ற வங்கிகள் - காலாண்டின் இறுதியிலுள்ளவாறான தகுதியுடைய அனைத்து வைப்புக்களின் மொத்தத் தொகையின் மீது கணிக்கப்பட்ட காலாண்டு அடிப்படையில் ஆண்டிற்கு செலுத்தப்படற்பாலதான 0.10 சதவீத கட்டுப்பணம்.

(ii) ஏனைய அனைத்து உரிமம்பெற்ற வங்கிகளும் - காலாண்டின் இறுதியிலுள்ளவாறான தகுதியுடைய அனைத்து வைப்புக்களின் மொத்தத் தொகையின் மீது கணிக்கப்பட்ட காலாண்டு அடிப்படையில் ஆண்டிற்கு செலுத்தப்படற்பாலதான 0.125 சதவீத கட்டுப்பணம்.

(iii) பதிவு செய்யப்பட்ட உரிமம்பெற்ற நிதி நதிக்கம்பனிகள் - மாத இறுதியிலுள்ளவாறான தகுதியுடைய அனைத்து வைப்புக்களின் மொத்தத் தொகையின் மீது கணிக்கப்பட்ட மாத அடிப்படையில் செலுத்தப்படற்பாலதான ஆண்டிற்கான 0.15 சதவீத கட்டுப்பணம்

6.3 ஒவ்வொரு அங்கத்துவ நிறுவனமும் ஏற்புடையதான கட்டுப்பணத் தொகையை வைப்புக் காப்புறுதி நிதியத்தின் கணக்கிற்கு தொடர்புடைய காலாண்டின் அல்லது மாதத்தின் இறுதியிலிருந்து பதினைந்து (15) பஞ்சாங்க நாட்களுக்குள் செலுத்துதல் வேண்டும் என்பதுடன் வைப்புக்கள் மற்றும் கட்டுப்பணக் கணிப்பீடு என்பவற்றின் விபரங்களை ஒழுங்குவிதி 10.1இல் குறித்துரைக்கப்பட்டவாறு திட்டத்தின் தொழிற்பாடு மற்றும் நிர்வாக ஏற்பாடுகளுக்குப் பொறுப்புமிக்க இலங்கை மத்திய வங்கியின் திணைக்களப்பணிப்பாளரினால் குறித்துரைக்கப்பட்ட வடிவில் சமர்ப்பித்தல் வேண்டும்.

- 6.4 குறைவான கட்டுப்பணத் தொகையை செலுத்துகின்ற சந்தர்ப்பங்கள் உள்ளடங்கலாக தாமதமாக கட்டுப்பணத்தைச் செலுத்தும் சந்தர்ப்பங்களில் அப்போதுள்ள 91 நாட்கள் முதன்மைத் திறைசேரி உண்டியல் விளைவு வீதத்தின் நிறையேற்றப்பட்ட சராசரியுடன் சேர்த்து 200 அடிப்படைப் புள்ளிகள் சேர்ந்த அல்லது நாணயச் சபையால் தீர்மானிக்கப்பட்டிருக்கிற தொகையொன்று தண்டப்பணமாக விதிக்கப்படும்.
7. வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை உதவி நிதியம்
- 7.1 இத்திட்டமானது, “இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை உதவி நிதியம்” என்றவொரு தலைப்பினை நிதியம் கொண்டிருத்தல் வேண்டும். (இதனகத்துப்பின்னர் “நிதி” என குறிப்பிடு செய்யப்படும்). என்பதுடன் இது நாணயச் சபையால் தொழிற்படுத்தப்பட்டு முகாமை செய்யப்படல் வேண்டும் என்பதுடன் தேவை எனக் கருதும் பட்சத்தில் இதற்கான பொறுப்பு இலங்கை மத்திய வங்கியின் அலுவலர் ஒருவருக்கு அல்லது திணைக்களமொன்றிற்கு ஒப்படைக்கப்படலாம். அத்துடன் கீழேயுள்ள ஒழுங்குவிதி 10.1 தற்போதைய தொழிற்பாட்டு மற்றும் முகாமைத்துவ ஏற்பாடுகளைக் குறித்துரைக்கின்றது.
- 7.2 இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை உதவி நிதியத்தின் நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ ஏற்பாடுகள், ஏதேனும் இயற்கையான அல்லது ஏனைய ஆர்வ முரண்பாடுகளைத் தவிர்க்கும் பொருட்டு அங்கத்துவ நிறுவனங்களின் மேற்பார்வை திணைக்களத்திலிருந்து தன்னிச்சையாகவும் சுயாதீனமாகவும் இருத்தல் வேண்டும்.
- 7.3 நிதிக்கான வரவுகள் பின்வருவனவற்றை உள்ளடக்கும்: அங்கத்துவ நிறுவனங்களால் செலுத்தப்பட்ட கட்டுப்பணங்கள் மற்றும் தண்டப்பணங்கள், இலாபங்களின் அனைத்து பெறுகைகள், நிதியத்தில் பணங்களின் முதலீடுகளிலிருந்து கிடைக்கப்பெறும் வருமானங்கள் மற்றும் இலாபங்கள், ஏதேனும் அங்கத்துவ நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட பிணையளிக்கப்பட்ட முற்பணங்கள் அல்லது கடன்களின் மீட்பு, வைப்பாளர்களுக்கச் செலுத்தப்பட்ட நட்புட்டின் மீட்பு, ஏற்புடையவாறு வங்கித்தொழில் சட்டத்தின் பகுதி IX 72ஆம் மற்றும் 76ஆம் பிரிவுகள் மற்றும் நிதித்தொழில் சட்டத்தின் 23ஆம் பிரிவு என்பவற்றின் கீழ் நாணயச் சபையால் விடுக்கப்பட்ட பணிப்புரைகளின் நியதிகளுக்கு அமைவாக இலங்கை மத்திய வங்கிக்கு உரிமம்பெற்ற வங்கிகள் விடயத்தில் கைவிடப்பட்ட ஆதனங்களிலிருந்தும் உரிமம்பெற்ற நிதிக்கம்பனிகள் விடயத்தில் செயற்படுத்தப்படாத வைப்புக்களிலிருந்தும் எடுத்துக்கொள்ளக்கூடியதான அத்தகைய தொகைகள், அரசிடமிருந்தான கடன்கள் மற்றும் பங்களிப்புக்கள் அத்துடன்/ அல்லது நாணயச் சபையால் ஒப்புதலளிக்கப்பட்ட ஏதேனும் ஏனைய நிதி மூலங்கள்.
- 7.4 நிதிக்கான பற்றுக்கள் பின்வருவனவாக இருக்கலாம்: வைப்பாளர்களுக்கான நட்புட்டுக் கொடுப்பனவுகள், நிதியத்திலுள்ள கைவிடப்பட்ட சொத்துக்கள்/ செயற்பாத வைப்புக்களின் மீள்செலுத்துகைகள் மற்றும் நாணயச் சபையினால் தீர்மானிக்கப்பட்ட வாறான திட்டத்தின் தொழிற்பாட்டுச் செலவினங்கள்.
8. நிதியங்களிலுள்ள பணத்தின் பயன்பாடு
- 8.1 நிதியத்திற்கான ஏதேனும் பற்றுக்கள் தவிர்ந்த, நிதியத்தில் உள்ள பணங்கள் இதனகத்துப்பின்னர் ஏற்பாடு செய்யப்பட்டவாறு பயன்படுத்தப்படுதல் வேண்டும்:
- (i) அரசு பிணையங்களில் முதலீடுகள் - இவ் அரசு பிணையங்கள் திறைசேரி உண்டியல், திறைசேரி முறி மற்றும் இலங்கை அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஏனைய சந்தைப்படுத்தக்கூடிய பிணையங்களை உள்ளடக்கும். சந்தேகத்தைத் தவிர்ப்பதற்காகவும், இவ்வொழுங்குமுறையின் நோக்கங்களுக்காகவும், நேர்மாற்று மீள்கொள்வனவு உடன்படிக்கை மூலம் மேற்கொள்ளப்படுகின்ற முதலீடுகளை இவை உள்ளடக்கும்.
- (ii) அத்தகைய அங்கத்துவ நிறுவனத்தில் கடுமையான திரவத்தன்மை நெருக்கடி ஏற்படும் சூழ்நிலையில், நாணயச்சபையின் அபிப்பிராயத்தில் (உரிமம் பெற்ற வங்கி விடயத்தில் வங்கி மேற்பார்வை பணிப்பாளர் மூலம் அல்லது உரிமம்பெற்ற நிதிக்கம்பனி விடயத்தில் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் மேற்பார்வை திணைக்களத்தின் பணிப்பாளர் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட திரவத் தன்மை நிலை தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையையொன்றை பரிசீலித்த பின்னர்) அத்தகைய

முற்பணம் அல்லது கடன், குறித்துரைக்கப்பட்ட நிறுவனத்தில் அல்லது அந்த நிறுவன விடயத்தில் அல்லது ஒட்டுமொத்த நிதி முறைமையில் மற்றும் அதே விடயம் தொடர்ந்துவரும் சூழ்நிலைகளில் பூரணத் தன்மையை உத்தரவாதப்படுத்துமிடத்து, உடனடி நிதி நெருக்கடியொன்றைத் தடுத்தல் அல்லது தவிர்த்தல்மூலம் அத்தகைய அங்கத்துவ நிறுவனத்திற்கு கணிசமானளவு பங்களிக்கும் எனக்கருதும் பட்சத்தில் அத்தகைய அங்கத்துவ நிறுவனத்திற்கு வழங்கிய பிணையளிக்கப்பட்ட கடன்கள் அல்லது முற்பணங்கள்.

8.2 நடைமுறையிலுள்ள சந்தை வட்டிவீதங்களில் அல்லது வேறுவகையில் ஒழுங்குவிதி 8.1(ii)இன் நியதிக்கமைவாக அங்கத்துவ நிறுவனத்திற்கு இத்தகைய கடன்கள் அல்லது முற்பணங்கள், நிதியத்தின் நம்பகத்தன்மை மற்றும் அத்தகைய தீர்மானத்தின் மூலம் நிதியத்துக்கான அமையச்செலவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நாணயச் சபை மூலம் ஏகமனதாக தீர்மானிக்கப்படக் கூடியவாறு அரசு பிணையங்களின் வடிவத்திலான பிணைய உறுதியை நிதியத்திற்கு வாக்குறுதியளிப்பதன் மீது வழங்கப்படுதல் வேண்டும்.

8.3 அத்தகைய கடன்களின் அல்லது முற்பணங்களின் மீளச்செலுத்தும் காலம், நாணயச் சபையால் தீர்மானிக்கப்பட்டவாறு இருத்தல் வேண்டும்.

8.4 அத்தகைய கடன்கள் அல்லது முற்பணங்களை வழங்குவது தொடர்பாக, இத்தகைய ஒழுங்குவிதிகளுக்கு துணையாக, நாணயச் சபை தொழிற்பாட்டு வழிகாட்டுதல்களை வெளியிடலாம்.

9. காப்புறுதி செய்யப்பட்ட வைப்புக்கள் மீதான இழப்பீடு

9.1 காப்புறுதி செய்யப்பட்ட வைப்புக்கள் மீதான வைப்பாளர்களுக்கான இழப்பீடு காலத்திற்கு காலம் நாணயச் சபையால் வழங்கப்பட்ட விதிமுறைகளுக்கமைவாக அல்லது இதனகத்துப்பின்னர் ஏற்பாடுசெய்யப்பட்டவாறு செலுத்தப்படும்.

9.2 அங்கத்துவ நிறுவனங்கள் ஒவ்வொரு வைப்பாளருக்குமான தனித்துவமான அடையாள இலக்கமொன்றுடன் அனைத்து வைப்பாளர்களினதும் பதிவுகளையும் பேணுதல் வேண்டும் அனைத்து வைப்பாளர்களின் விபரங்களையும் சமர்ப்பித்தல் வேண்டும். ஒழுங்குவிதி 10.1இல் குறித்துரைக்கப்பட்டவாறு திட்டத்தின் செயற்பாட்டு மற்றும் நிர்வாக ஏற்பாடுகளுக்குப் பொறுப்பாகவுள்ள இலங்கை மத்திய வங்கியின் திணைக்களத்திற்கு அத்தகைய திணைக்களத்தின் பணிப்பாளர் மூலம் காலத்திற்குக்காலம் குறித்துரைக்கப்பட்ட வடிவத்தில் உரிமம்பெற்ற வங்கிகள் மூலம் காலாண்டு ரீதியாக மற்றும் உரிமம்பெற்ற நிதி நிறுவனங்கள் மூலம் மாதாந்த ரீதியாக வைப்பாளர்களின் அத்தகைய விபரங்களைச் சமர்ப்பித்தல் வேண்டும். வதிவுள்ள தனிப்பட்டவர்களின் விடயத்தில், தனித்துவமான அடையாள அட்டை இலக்கம் தேசிய அடையாள அட்டை இலக்கமாக இருத்தல் வேண்டும். கம்பனிகள் சட்டத்தின் கீழாகப் பதிவுசெய்யப்பட்ட கம்பனிகளின் விடயத்தில், கம்பனி பதிவு இலக்கம் கருத்தில் கொள்ளப்படுதல் வேண்டும். மற்றும் அனைத்து ஏனைய தனியாளர் அல்லாதவர்கள், தொடர்பான மற்றும் ஒப்புதலளிக்கும் அதிகார சபை மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டு வழங்கப்பட்ட பதிவு இலக்கம் தனித்துவ அடையாள இலக்கமாக கருதப்படுதல் வேண்டும்.

9.3 நாணயச் சபையால் வங்கித்தொழிலை அல்லது நிதித் தொழிலை முன்னெடுப்பதற்கான அங்கத்துவ நிறுவனத்தின் உரிமத்தை இரத்து செய்த பின்னர் ஒரு அத்தகைய அங்கத்துவ நிறுவனம் இந்த திட்டத்தின் அங்கத்தவராக இருப்பதை முடிவுறுத்தல் வேண்டும்.

9.4 அங்கத்துவ நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட உரிமம் தொடர்புடைய நியதிச்சட்ட ஏற்பாடுகளின் நியதிக்கமைவாக நாணயச் சபையால் இரத்து செய்யப்படுகின்ற போது மாத்திரம் அங்கத்துவ நிறுவனத்தின் காப்புறுதி செய்யப்பட்ட வைப்புப் பொறுப்புக்கள் மீதான இழப்பீடு செலுத்தப்படும்.

9.5 உரிமத்தை இரத்து செய்வதற்கான நாணயச்சபை தீர்மானம் அறிவிக்கப்பட்டதிலிருந்து பதினான்கு (14) பஞ்சாங்க நாட்களுக்குள், இரத்து செய்வதற்கான நாணயச் சபைக் கட்டளையின் திகதியில் உள்ளவாறான இழப்பீட்டுக் கொடுப்பனவு நோக்கத்தின் பொருட்டு, ஒழுங்குவிதி 10.1இல் குறித்துரைக்கப்பட்டவாறு திட்டத்தின் செயற்பாட்டு மற்றும் நிர்வாக

(அ) 2021.04.01 ஆந் திகதி அளவில் இழப்பீட்டினை கோரியிருக்காதவர்களாகவோ; அல்லது,

- (ஆ) அவர்களது கோரிக்கையினை 2021.04.01 நாளன்று மேற்கொண்டு, ஆனால் இவ்வொழுங்குவிதிகள் அமுலுக்குவரும் திகதியில் இழப்பீடு செலுத்தப்படாதவர்களாக; அல்லது,
- (இ) 2021.04.01 நாளன்று இழப்பீட்டுத் தொகைகள் செலுத்தப்பட்டுள்ள, ஆனால் அத்தகைய இழப்பீடு பதினொரு இலட்சம் ரூபாயை (ரூ.1,100,000) விட குறைவானதை பெற்றவர்களாகவிருத்தல் வேண்டும்.
- 9.11 தொடர்பான வைப்பாளர்களால் வைப்புப் பொறுப்புக்களை ஒரு சமமான தொகையொன்றாக மீட்டெடுக்கின்றவேளை, இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை உதவித் திட்டத்தின் மூலம் அங்கத்துவ நிறுவனத்தின் வைப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட எந்தவொரு இழப்பீட்டையும் இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை உதவித் திட்டத்திற்கான அதனுடைய வைப்புப் பொறுப்பாக அங்கத்துவ நிறுவனத்தின் ஏடுகளில் கணக்கிடப்படுதல் வேண்டும்.
- 9.12 இழப்பீட்டுக் கொடுப்பனவு செலுத்தப்படும் காலத்தில் எந்தவொரு வைப்பாளர் உரித்துடைய இழப்பீட்டைப் பெற இயலாதவிடத்து, அல்லது பெற்றுக்கொள்ளாதவிடத்து ஏற்புடையதான சட்ட ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைகளின் நியதிகளில் வைப்பாளரின் சட்டரீதியான பயனாளிகளுக்கு இழப்பீடு வழங்கப்படுதல் வேண்டும்.
- 9.13 உரிமம் இரத்துசெய்யப்பட்டுள்ள ஒரு குறிப்பிட்ட அங்கத்துவ நிறுவனத்தின் வைப்பாளர்களுக்கான இழப்பீட்டுத் கொடுப்பனவுகளை விரைவுபடுத்துதல் மிகவும் அவசியமானதென நாணயச் சபை கருதுகின்றவேளை, நாணயச் சபையானது, உரிமம்பெற்ற வங்கி/ வங்கிகளுடன் ஒப்பந்தமொன்றை மேற்கொள்ள முடியும்.
- 9.14 அங்கத்துவ நிறுவனங்களின் காப்புறுதி செய்யப்பட்ட வைப்பாளர்களுக்கான இழப்பீட்டுக் கொடுப்பனவுச் செயன்முறையுடன் தொடர்பான ஏதேனும் குறித்துரைக்கப்பட்ட அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்கள், காலத்திற்குக் காலம், நாணயச் சபை மூலம் தீர்மானிக்கப்படலாம்.
- 9.15 இழப்பீட்டுக் கொடுப்பனவு எந்தவொரு சூழ்நிலையிலும் நாணயச்சபையின் அல்லது இலங்கை மத்திய வங்கியின் பொறுப்பாதலாகாது. மற்றும் அது ஏதேனும் அனுமதிக்கப்பட்ட கடன்கள் மற்றும் பெறப்பட்ட பங்களிப்புகள் உள்ளடங்கலாக இலங்கை வைப்புக்காப்புறுதி மற்றும் திரவத்தன்மை உதவி நிதியத்தில் கிடைக்கத்தக்க அல்லது திரட்டப்பட்ட நிதியத்துக்கு மட்டுப்படுத்தப்பட்டதாக இருத்தல் வேண்டும்.
10. நிதியத்தின் ஏடுகளும் கணக்குகளும்
- 10.1 நாணயச் சபையினால் காலத்திற்குக் காலம் ஒப்பதலளிக்கப்பட்டவாறு பணிப்புரைகளின்/ ஒழுங்குவிதிகளின் அத்துடன் கொள்கைகளின் நியதிகளின் பிரகாரம் தீர்மானங்கள் மற்றும் நடைமுறைப்படுத்துதல் பணிப்பாளரின் அறிவுறுத்தல்களின் அத்துடன் மேற்பார்வையின் கீழ், தொழிற்பாட்டு மற்றும் முகாமைத்துவ ஏற்பாடுகளுக்குப் பொறுப்பாகவிருக்கின்ற இலங்கை மத்திய வங்கியின் தீர்மானங்கள் மற்றும் நடைமுறைப்படுத்துதல் திணைக்களத்தில் தாபிக்கப்பட்ட வைப்புக் காப்புறுதிப் பிரிவொன்று இருத்தல் வேண்டும் (இதனகத்துப் பின்னர் “பிரிவு” எனக் குறிப்பிடு செய்யப்படும்)
- 10.2 பிரிவானது, ஏற்புடையதான இலங்கை கணக்கீட்டு நியமங்களின் நியதிகளுக்கமைய நிதியத்தின் நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் தொடர்பிலான ஏடுகள், கணக்குகள் மற்றும் கூற்றுக்கள் என்பனவற்றைப் பேணுதல் வேண்டும்.
- 10.3 நிதியத்தின் நிதியியல் ஆண்டாக பஞ்சாங்க ஆண்டு இருத்தல் வேண்டும் என்பதுடன் கணக்காய்வாளர் தலைமை அதிபதி கணக்காய்வாளராக இருத்தல் வேண்டும்.
- 10.4 பிரிவு, ஒவ்வொரு நிதியாண்டிற்குமான வருமானம் மற்றும் செலவுகள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள், காசுப்பாய்ச்சல்கள் மற்றும் முதலீடுகள் மீதான நிதிக் கூற்றுக்களைத் தயாரித்து கணக்காய்வு செய்யப்பட்ட நிதிக் கூற்றுக்களை தொடர்ந்துவருகின்ற ஆண்டின் மாச்ச 31ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் நாணயச் சபைக்கு சமர்ப்பித்தல் வேண்டும் என்பதுடன் அங்கத்துவ நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் தகவலுக்காக அத்தகைய கூற்றுக்களை வெளிப்படுத்துதலும் வேண்டும்.

10.5 இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை உதவித்திட்டத்தின் நிதியியல் கூற்றுக்கள் இலங்கை மத்திய வங்கியின் நிதித் கூற்றுக்களிலிருந்து முற்றிலும் வேறாக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும் என்பதோடு அதற்கிணங்க, பிரிவின் நிதித் கூற்றுக்கள் இலங்கை மத்திய வங்கியின் கூற்றுக்களுடன் ஒருங்கிணைக்கப்படலாகாது.

11. பொருள்கோடல்

11.1 இவ்வொழுங்குவிதியின் நோக்கங்களுக்காக,

- (i) “உரிமமளிக்கப்பட்ட வங்கிகள்” என்பது திருத்தப்பட்டவாறான, 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் கீழ் உரிமமளிக்கப்பட்ட அனைத்து வங்கிகளும் எனப் பொருள்படும் என்பதுடன், “உரிமமளிக்கப்பட்ட நிதிக்கம்பனிகள்” என்பது திருத்தப்பட்டவாறான, 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் கீழ் உரிமம்பெற்றுள்ள அனைத்து நிதிக்கம்பனிகளும் எனப் பொருள்படுதல் வேண்டும்.
- (ii) “கடன்கள் மற்றும் முற்பணங்கள்” என்பது மீளச்செலுத்தலுக்காக குறித்துரைக்கப்பட்ட காலப்பகுதியொன்றுக்காக, குறித்துரைக்கப்பட்ட பிணைய உறுதிகள் மீது குறித்துரைக்கப்பட்ட வட்டி வீதமொன்றில் அங்கத்துவ நிறுவனமொன்றிற்கு கடனாக வழங்கப்படும் குறித்துரைக்கப்பட்ட ஒரு பணத்தொகை எனப் பொருள்படும்.
- (iii) “காப்பீடுசெய்யப்பட்ட வைப்புக்கள்” என்பது அனைத்து தகுதியான வைப்புக்களும் எனப் பொருள்படுதல் வேண்டும், ஆயினும், எவ்வாறாயினும் ஒரு வைப்பாளருக்குச் செலுத்தப்படற்பாலதான உயர்ந்தபட்ச இழப்பீட்டுத் தொகை, மேலே 9.9 ஒழுங்குவிதியில் குறித்துரைக்கப்பட்ட தொகைக்கு மட்டுப்படுத்தப்படுதல் வேண்டும்.
- (iv) “காப்பீடு செய்யப்பட்ட வைப்பாளர்கள்” என்பது தகுதியான வைப்புக்களின் உடமையாளர்கள் எனப் பொருள்படுதல் வேண்டும், ஆயினும், எவ்வாறாயினும் ஒரு வைப்பாளருக்குச் செலுத்தப்படற்பாலதான உயர்ந்தபட்ச இழப்பீட்டுத் தொகை மேலே ஒழுங்குவிதி 9.9 இல் குறித்துரைக்கப்பட்ட தொகைக்கு மட்டுப்படுத்தப்படுதல் வேண்டும்.

12. ஒழுங்குவிதிகளை நீக்குதல்

12.1 தொடர்ந்துவந்த ஒழுங்குவிதிகளினால் திருத்தப்பட்டவாறான 2010ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை உதவித் திட்ட ஒழுங்குவிதிகள், இத்தால் நீக்கப்படுகின்றன (இதனகத்துப் பின்னர் “நீக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்” எனக் குறிப்பிடு செய்யப்படும்). இவ்வேற்பாடுகளின் கீழ் செய்யப்பட்ட நீக்குதல் எவ்வாறிருப்பினும், சொல்லப்பட்ட நீக்கப்பட்ட ஒழுங்குவிதிகளின் கீழ் தாபிக்கப்பட்ட இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை உதவித் திட்டம் தொடர்ந்திருத்தல் வேண்டும் என்பதுடன் பேணிக்காக்கப்படலும் வேண்டும் அத்துடன் இவ்வொழுங்குவிதிகளின் ஏற்பாடுகளின் கீழும் அதற்கு உட்பட்டும் இடைத்தடங்கல்கள் இன்றியும் அல்லது இடையூறு இன்றியும் தொடர்ந்தும் நிலைத்திருத்தல் வேண்டும்.

12.2 இவ்வொழுங்குவிதிகள் நடைமுறைக்குவரும் திகதியில் உள்ளவாறான, சொல்லப்பட்ட நீக்கப்பட்ட ஒழுங்குவிதிகளின் கீழ் தொழிற்படும் இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை உதவித்திட்டத்தின் வரவில் காணப்படுகின்ற தொகைகள், நடைமுறைக்குவரும் திகதியில் உள்ளவாறு இவ்வொழுங்குவிதிகளின் கீழ் இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை உதவி நிதியமாக இருப்பதாகக் கருதப்படுதல் வேண்டும்.

12.3 நீக்கப்பட்ட ஒழுங்குவிதிகளின் கீழ் தொழிற்பட்ட திட்டத்திற்கு உடமையாகக் கருதப்பட்ட எல்லா உரிமைகளும் கடப்பாடுகளும் சொத்துக்களும் ஆதனங்களும் பொறுப்புகளும் தத்துவங்களும் சிறப்புரிமைகளும் அதிகாரங்களும் அத்துடன் அத்தகைய உரிமைகள், சொத்துக்கள், ஆதனங்கள் போன்றவற்றில் அல்லது அவற்றிலிருந்து தோன்றுகின்ற அக்கறைகள் அத்துடன் நீக்கப்பட்ட ஒழுங்குவிதிகளின் கீழ் தொழிற்பட்ட திட்டத்துடன் தொடர்புடைய அல்லது உரித்தாயிருக்கின்ற அத்தகைய பொறுப்புகளும், எல்லா ஏடுகளும், கணக்குகளும் அத்துடன் ஆவணங்களும் மற்றும் நடைமுறைத்திகதியன்று உள்ளவையும், இவ்வொழுங்குவிதியின் கீழான திட்டத்தின் உரிமைகளாக கடப்பாடுகளாக சொத்துக்களாக ஆதனங்களாக பொறுப்புகளாக தத்துவங்களாக சிறப்புரிமைகளாக அதிகாரங்களாக அக்கறைகளாக ஏடுகளாக கணக்குகளாக மற்றும் ஆவணங்களாக இருப்பவையாகக் கருதப்படல் வேண்டும்.